

Kerala Gazette No. 46 dated 19th November 2013.

PART I

Section iii



சட்ட (சட்டமியற்றல்-எ) துறை

அறிக்கை

எண் 27877/ச. இ. எ. 1/2012/சட்டம்.

திருவனந்தபுரம், 2013 ஜனவரி 10
1934 பெளஷம் 20.

கேரள மாநில சட்டப்பேரவையின் பின்வரும் சட்டம் பொதுமக்களின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது. சட்டப்பேரவையால் நிறைவேற்றப் பட்ட மசோதாவிற்கு 2013 ஜனவரி 9ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றது.

ஆளுநரின் ஆணைப்படி,

சி. கெ. பத்மாகரன்,
சட்டத்துறை சிறப்புச்செயலர்.

2013-ன் சட்டம் எண் 3

2012-ன் கேரள நிதி ஒதுக்கீடு (எண் 4) சட்டம்

2012-2013 நிதியாண்டின் பணிகளுக்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து மேலும் சில தொகைகளை அதிகமாக வழங்குவதற்கும் விநியோகம் செய்வதற்கும் அதிகாரப்படுத்தும் ஒரு சட்டம்.

முன்னுரை.—2012-2013 நிதியாண்டின் பணிகளுக்காக கேரள மாநில தொகு நிதியிலிருந்து மேலும் சில தொகைகளை வழங்குவதற்கும் விநியோகம் செய்வதற்கும் அதிகாரப்படுத்துவது தேவையாக இருப்பதால்;

இந்தியக்குடியரசின் அறுபத்தி மூன்றாவது ஆண்டில் பின்வருமாறு சட்டமாக்கப்பட்டும்:—

1. சுருக்கத்தலைப்பு.—இந்தச்சட்டம் 2012-ன் கேரள நிதி ஒதுக்கீடு (எண் 4) சட்டம் என அழைக்கப்படலாம்.

2. 2012-2013 நிதியாண்டிற்கான கேரள மாநில தொகுநிதியிலிருந்து 43,72,64,000 ரூபாய் வழங்குதல்.—2012-2013-ன் நிதியாண்டில் ஏற்படும் பல்வேறு செலவுகளை நேரிடுவதற்காக அட்டவணையின் (2)-வது கட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகள் மற்றும் தேவைகள் தொடர்பாக அட்டவணையின் (3)-வது கட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு மிகாததும் மொத்தம் நாற்பத்திமூன்று கோடி எழுபத்திரண்டு லட்சத்தி அறுபத்துநான்காயிரம் ரூபாய் மட்டும் வருவதுமான தொகைகள் கேரள மாநில தொகுநிதியிலிருந்து வழங்கவும் விநியோகிக்கவும் செய்யலாம்.

3. நிதி விநியோகம்.—இந்தச்சட்டத்தின் அடிப்படையில் கேரள மாநில தொகுநிதியிலிருந்து வழங்கவும் விநியோகிக்கவும் செய்வதற்கு அதிகாரப்படுத்தப்பட்டுள்ள தொகைகள் 2012-2013 நிதியாண்டு தொடர்பான அட்டவணையில் கூறப்பட்டுள்ள பணிகளுக்காகவும் தேவைகளுக்காகவும் விநியோகிக்கப்பட வேண்டும்.

(பிரிவு 2 மற்றும் 3 பார்க்கவும்)

3

(1)	(2)	(3)
வரிசை எண்	தேவை எண் பணிகள் மற்றும் நோக்கங்கள்	மிக கூடாத தொகைகள் சட்டமன்றத்தால் தொகுதியில் வாக்களிக்கப்பட்டது சுமத்தப்பட்டது ரூபாய் ரூபாய் ரூபாய்
8	XVIII மருத்துவ உதவி மற்றும் பொதுமக்கள் சுகாதாரம்	2,40,06,000 .. 2,40,06,000 1,000 .. 1,000
9	XX குடிநீர் விநியோகம் மற்றும் துப்புரவு	1,000 .. 1,000
10	XXII நகரமேம்பாடு	3,00,000 .. 3,00,000
11	XXIV தொழில் மற்றும் தொழிலாளர் நலன், வெளிநாட்டினர் நலம்	1,000 .. 1,000 1,000 .. 1,000
12	XXIX விவசாயம்	35,00,000 .. 35,00,000
13	XXX உணவு	11,33,00,000 .. 11,33,00,000
14	XXXIII மீன்பிடிப்பு	2,000 .. 2,000
15	XXXV பஞ்சாயத்து	11,27,88,000 .. 11,27,88,000
16	XXXVI கிராம மேம்பாடு	65,69,000 .. 65,69,000
17	XXXVII தொழிற்சாலைகள்	1,000 .. 1,000 12,00,00,000 .. 12,00,00,000
	மொத்தம்	43,70,29,000 2,35,000 43,72,64,000